

சாராம்சம்: இனிய குழந்தைகளே> யோகம் என்ற எண்ணையை ஆத்மா என்ற விளக்கில் ஊற்றினால்> ஆத்மா சக்திமிக்கதாகும்.

கேள்வி: ஆத்மாவின் பற்றரி சக்தியினால் நிறைந்திருப்பதற்கு அடிப்படையாக இருப்பது என்ன?

பதில்: ஆத்மாவின் பற்றரி சக்தியினால் நிறைந்திருப்பதற்கு> உங்கள் புத்திக்கு யோகசக்தி அவசியமாகும். நீங்கள் சர்வசக்திவான் தந்தையைப் புத்தியின் யோகசக்தியினால் நினைவுசெய்யும் போது> பற்றரி சக்தியூட்டப்படும். பற்றரியில் சக்தியில்லாதிருந்தால்> உங்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியாது. ஆத்மா முழுமையான ஒளியைப் பெறுவதற்குக் காலம் எடுக்கும். பாபாவை நீங்கள் தொடர்ந்தும் நினைவுசெய்யும் போது> நீங்கள் முழுமையான ஒளியைப் பெறுவீர்கள்.

பாடல்: ஓ இரவுப்பயணியே> களைப்படையாதே.

ஓம் சாந்தி. குழந்தைகளாகிய நீங்கள் பாடலைப் புரிந்து கொண்டீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பகலுக்குள் செல்வதற்கே முயற்சி செய்கின்றீர்கள். புதிய உலகில் ஒளியைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால்> பழைய உலகிலோ இருளைத் தவிர வேறு எதுவும் இல்லை. இது பிரம்மாவின் காரிருள் ஆகும். நீங்கள் இப்பொழுது பகலுக்குள் செல்கின்றீர்கள். தந்தை குழந்தைகளிடம் கூறுகின்றார்: புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் கொண்டிருக்கும் போது> களைப்படையாதீர்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகளவு யோகம் செய்கின்றீர்களோ> அந்தளவிற்கு நீங்கள் இலேசாகுவீர்கள். அனைந்திருந்த ஆத்மாவின் ஒளியேற்றப்பட்டு பிரகாசிக்க ஆரம்பிக்கின்றது. ஏனைய ஒளிகளில் மின்சாரம் உடனடியாகவே வருகின்றது> ஆனால் ஆத்மாவை முழுமையாக ஒளியேற்றுவதற்குக் காலம் தேவையாகும். இறுதியில் நீங்கள் நிறைந்திருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்தும் யோகத்தில் நிலைத்திருக்க வேண்டும். ஒரு மோட்டார் (கார்) பற்றரிக்கு இரவு முழுவதும் சக்தியூட்டப்படுகின்றது. அதே போன்றே> இதுவும் ஒரு மோட்டாராகும். அதில் இருந்த எண்ணெய் முடிந்துள்ளது> ஆகையால் சக்தி குறைவடைந்துள்ளது. பாபா சர்வசக்திவானான சக்திவாய்ந்தவர் என்று அழைக்கப்படுகின்றார். புத்தியின் யோகசக்தியில்லாது பற்றரிக்குச் சக்தியூட்ட முடியாது. சர்வசக்திவான் தந்தையுடன் யோகம் செய்வதனால் மாத்திரமே> பற்றரி சக்தியூட்டப்படுகின்றது. பற்றரி சக்தியூட்டப்படாத போது> உங்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியாது. தந்தை மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்து ஆஸ்தியைப் பெறுங்கள். அது மிகவும் இலகுவானதொரு விடயமாகும்! மனம்நாபவ ஆகுங்கள்! இராமரின் நாமத்தை மக்கள் தொடர்ந்தும் உச்சரித்து> இராம இராச்சியத்தை வேண்டுகின்றார்கள். எனினும், இராமரின் பெயரை உச்சரிப்பதால், இராம இராச்சியம் வரமாட்டாது. பலரும் கங்கைக்கரையில் அமர்ந்திருந்து பல பிறவிகளாக அதனைச் செய்கின்றார்கள். இராம இராச்சியம் என்றால் என்னவென்பதை எவரும் அறியாதுள்ளார்கள். இராம இராச்சியத்தை நிச்சயமாக இராமரே படைத்திருக்க வேண்டும். அவர்கள் தங்கள் புத்தியில் இராமரினதும்> சீதையினதும் இராச்சியம் பற்றிய எண்ணத்தைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இராமருக்கே இராம இராச்சியத்தில் எந்த சௌகரியமும் இருக்கவில்லை. அரசரான இராமரின் மனைவியே கடத்தப்பட்டிருந்தால்> மக்களின் நிலை என்ன? இங்கிருக்கும் அரசர்களின் மனைவியரை என்றுமே கடத்த முடியாது. ஆனால் அவர்கள் இராமர், சீதையைப் பற்றி இவ்வாறு கூறியுள்ளார்கள். இவை புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். உண்மையில், பரமாத்மாவான பரமதந்தையே இராமர் என்று அழைக்கப்படுகின்றார். 'நீங்களே தாயும் நீங்களே தந்தையும்' என்று பாடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் பாடுகின்ற அந்தத் தாயும் தந்தையும் யார்? ஒன்று> லௌகீகப் பெற்றோர்> ஆனால் இப்புகழை அவர்களுையிட்டுப் பாட முடியாது. பரமதந்தை இருப்பதால்> நிச்சயமாகத் தாயும் இருக்க வேண்டும். ஆகையால், இப்பாடல் இவ்வுலகிற்கு அப்பாலுள்ள தாயையும் தந்தையையும் இட்டே பாடப்படுகின்றது. படைப்பவர் யார் என்று நீங்கள் வினவினால்> தந்தையான கடவுளே என்று அவர்கள் உடனடியாகவே பதிலளிப்பார்கள். எனவே தாயும் தந்தையும் உள்ளார்கள் என்பதே இதன் அர்த்தமாகும். தற்காலத்தில், இரண்டு தாயும் தந்தையரும் உள்ளனர். சத்தியுகத்தில்> ஒரேயொரு தாயும் தந்தையுமே உள்ளனர். இங்குள்ள மக்களுக்கு லௌகீகப் பெற்றோர் இருந்த போதிலும்> அவர்கள் பாடுகின்றார்கள்: நீங்களே தாயும் நீங்களே தந்தையும். இந்த நேரத்தில், குழந்தைகளாகிய நாங்கள் அளவற்ற

சந்தோஷத்தைத் தந்தையிடமிருந்து பெறுகின்றோம். பின்னர் எங்களுக்கு ஒரேயொரு தாயும் தந்தையும் மாத்திரமே இருப்பார்கள். இவ் உலகிற்கு அப்பாலுள்ள தாய் தந்தையிடமிருந்து சத்தியயுகத்தின் அளவற்ற சந்தோஷத்தை நீங்கள் வெகுமதியாகப் பெறுகின்றீர்கள். அந்தத் தாயின்> தந்தையின் புகழும் உள்ளது. இருப்பினும்> குழந்தைகளே> அத்தகைய தந்தையை நீங்கள் நினைவு செய்ய மறக்கின்றீர்கள். பாபா வந்துள்ளார் என்று கூறுவதன் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் எப்பொழுதும் சிவபாபாவைப் பற்றியும் பிரம்மபாபாவைப் பற்றியும் பேசுகின்றீர்கள். 'மக்களின் தந்தை' என்ற பெயர் பிரபல்யமாகும். சிவபாபாவும் பிரம்மபாபாவும் உள்ளார்கள். லௌகிகப் பெற்றோரும் உள்ளனர்> அவ்வாறாயின்> எவ்வாறு பரமாத்மா பரமதந்தை தாயும் தந்தையும் ஆகுகின்றார்? இவை மிகவும் ஆழமான விடயங்களாகும். மக்கள் வரும் போது> அவர்களிடம் வினவுங்கள்: பரமாத்மாவான பரமதந்தை உங்களுக்கு என்ன உறவுமுறை? மக்களின் தந்தை உங்களுக்கு என்ன உறவுமுறை? உலகத்தாய் மறைமுகமானவர். இந்த பிரம்மாவும் மறைமுகமானவர். இந்த பிரம்மாவே மூத்தத் தாய் ஆவார். அனைவருமே தத்தமது லௌகிகப் பெற்றோரின் பெயரை, வடிவத்தை> இடத்தை> நேரத்தை அறிந்துள்ளார்கள். இப்பொழுது நீங்கள் இவ்வுலகிற்கு அப்பாலுள்ள தாயின், தந்தையின் பெயரை, வடிவத்தை> இடத்தை> நேரத்தை> தொழிலை அவர்களுக்குக் கூற வேண்டும். இவர் மம்மாவை விடவும் மூத்தத்தாய் ஆவார். பாபா உங்களை மூத்த தாயினுடாகவே தத்தெடுக்கின்றார். ஆகையால் அவர்கள் இணைந்துள்ள தாயும் தந்தையும் ஆகுகின்றார்கள். அவர்களைத் தாய் தந்தை என்றோ அல்லது பாப்தாதா என்றோ அழைக்கலாம். இதனை நீங்கள் மிகவும் நல்ல முறையில் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் பெரியதொரு பலகையில் எழுத வேண்டும்: அனைவரும் பரமாத்மாவான பரமதந்தையை நினைவுசெய்கின்றார்கள்> ஆனால் அவர் எவ்வாறு தாயும் தந்தையும் ஆகுகின்றார் என்பதை அவர்கள் அறியாதுள்ளார்கள். இந்தளவிற்கேனும் மக்களின் புத்திகள் இயங்குவதில்லை! இவ்விடயங்கள் தனித்துவமானவை என்பதால் தந்தை வந்தே உங்களிடம் இவற்றைக் கூறுகின்றார். ஆத்மா கூறுகின்றார்: ஓ பரமதந்தையே! எனவே> அவரும் ஆத்மாவே> ஆனால் பரமாத்மா ஆவார். பரம் என்றால் அப்பாலுள்ள உலகமான பரந்தாமத்தில் வசிப்பவரான பரமன் என்று அர்த்தமாகும். அவர் பிறப்பிற்குள்ளும்> மறுபிறப்பிற்குள்ளும் வருவதில்லை. அவர் குழந்தைகளாகிய எங்களைத் தூய்மையற்ற பிறப்பிலிருந்தும், மறுபிறப்பிலிருந்தும் விடுவிக்கின்றார். அவர் எங்களைத் தூய் பிறப்பிலிருந்தும் மறுபிறப்பிலிருந்தும் விடுவிப்பதில்லை. அவர் தூய்மையற்ற ஆத்மாக்களைத் தூய்மை ஆக்குகின்றார். ஆகையாலேயே அவர் தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகின்றார். மக்கள் இராமர்> சீதையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாதிருக்கின்றார்கள். உண்மையில்> பக்தர்கள் அனைவரும் சீதைகள் ஆவார்கள். அவர்கள் பரமாத்மாவான பரமதந்தையான ஒரேயொரு மணவாளனையே நினைவுசெய்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே> தற்போது> முழு உலகிலும் இராவண இராச்சியமே உள்ளது, இலங்கையில் மட்டுமல்ல. இங்கே மக்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். இலங்கை இந்துஸ்தானிலும் அல்ல. அது பௌத்தர்களின் நாடாகும். எனவே தற்போது> முழு உலகமும் இராவணனின் பந்தனத்தில் உள்ளது. இராவண இராச்சியம் முழு உலகிலும் உள்ளது. அரைக்கல்பத்திற்கு இராம இராச்சியமும், அரைக்கல்பத்திற்கு இராவண இராச்சியமும் உள்ளது. அரைக்கல்பம் பகலாகவும். அரைக்கல்பம் இரவாகவும் உள்ளது. இவ்விடயங்கள் அனைத்தும் புத்தியில் வைத்திருக்கப்பட வேண்டும். தற்போது, நீங்கள் இராவணனை வெற்றி கொள்கின்றீர்கள். முழுமையாக வெற்றி ஈட்டுபவர்கள் அதிபதிகள் ஆகுவார்கள். சத்தியயுகத்தின் ஆரம்பத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. எவ்வாறு யாரிடமிருந்து சுவர்க்கம் என்ற வெகுமதியை அவர்கள் பெறுகின்றார்கள்? சத்தியுகத்தில்> வெகுசில மனிதர்களே இருப்பார்கள். ஏறத்தாழ சில நூறாயிரம் பேர்;வரை இருப்பார்கள். அவர்களின் இராச்சியம் யமுனை நதிக்கரையில் இருக்கும். அங்கே எந்த விகாரமும் இருக்க மாட்டாது. அது முற்றிலும் விகாரமற்ற உலகம் என்று அழைக்கப்படுகின்றது. குழந்தைகள் யோகசக்தியினால் பிறக்கின்றார்கள். அங்கே அழுவதோ எவரையும் அடிப்பதோ இடம்பெற மாட்டாது. நீங்கள் முதலில் இவ்விடயங்களைப் பேசக் கூடாது. முதலில்> அசரீரியான பரமாத்மாவும் ஆத்மாக்களாகிய நாங்களும் அப்பாலுள்ள உலகிலிருந்து வந்தோம் என்ற விடயத்தை விளங்கப்படுத்துங்கள். எனவே, இவ் உலகிற்கு அப்பாலுள்ள தந்தையான பரமாத்மாவான பரமதந்தை உங்களுக்கு என்ன உறவுமுறை? இதுவே முதன்மையான விடயமாகும். அனைத்திற்கும் முதலில்> தந்தை என்ற

உறவுமுறையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் தாய் உறவுமுறையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் ஆஸ்தியும் வெளிப்படும். ஒரேயொரு அல்ஃபாவை மறப்பதால், மக்கள் அனைத்தையும் மறந்துள்ளார்கள். அனைத்திற்கும் முதலில், இராவணன் உங்களை அல்ஃபாவை மறக்கச் செய்தான். அதன் பின்னர்> அல்ஃபாவின் உதவியுடன் நீங்கள் இராவணனை வெற்றி கொள்கின்றீர்கள். உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு அதிகளவு கருத்துக்கள் உள்ளன. அல்ஃபா என்ற விடயத்தைக் கண்காட்சிகளில் விளங்கப்படுத்துவதே பிரதான கருத்தாகும். அல்ஃபாவின் பின்னரே பீட்டா, தீட்டா போன்றவற்றிற்கு உங்களால் செல்ல முடியும். அவர்கள் அல்ஃபாவைப் பற்றிப் புரிந்து கொண்டிருக்காதிருந்தால்> அவர்களுக்காக நீங்கள் எவ்வளவு பிரயத்தனம் செய்தாலும்> அவர்களால் எதனையும் புரிந்து கொள்ள முடியாது. பரமதந்தை இருப்பதால்> நீங்கள் அவரிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பாபாவின் ஆஸ்தியை நீங்கள் பெற்ற பின்னர்> இயல்பாகவே உங்களுக்கு அந்த ஆஸ்திக்கான உரிமையுள்ளது. திரிமூர்த்தி படத்தை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவாகும். ஆக உச்சியில் தந்தையும்> அதன் பின்னர் ஆஸ்தியான இலக்ஷ்மி நாராயணனும்> அதாவது> விஷ்ணுவும் நிற்கின்றனர். பாபா கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால்> நீங்கள் இந்த ஆஸ்தியைப் பெறுவீர்கள். குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா> நீங்கள் அசரீரியானவர். உங்களால் எவ்வாறு ஆஸ்தியை வழங்க முடியும்? பாபா கூறுகின்றார்: நான் பிரம்மாவினுடாக உங்களுக்கு அதனைக் கொடுக்கின்றேன். வருகின்றவர்கள் அனைவருக்கும் இவ்விடயத்தை விளங்கப்படுத்துங்கள். திரிமூர்த்தியே பிரதான விடயமாகும். 'திரிமூர்த்தி பிரம்மா' என்ற வார்த்தையில் எந்த அர்த்தமும் இல்லை. இவர் அசரீரியான சிவபாபா ஆவார்> அவரே ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார்> ஆகையால் இது ஆஸ்தியாகும் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். தந்தை அசரீரியானவராயின்> இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வாறு ஆஸ்தியை பெற்றனர்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இங்கே> உங்களை விஷ்ணுகுமார்கள் என நீங்கள் அழைத்துக் கொள்வதில்லை. நீங்கள் பிரம்மகுமார்களும், பிரம்மகுமாரிகளும் ஆவீர்கள். பிரம்மதாமம் மனித உலகமாகும்> அது பிராமணர்களுக்காகவே உருவாக்கப்பட்டதாகும். சிந்திப் பிரதேசத்தில், பிரம்மாவிற்கான இடம் உள்ளது. இவற்றை விளங்கப்படுத்துவது யார்? (சிவபாபா). நீங்கள் எப்பொழுதும் பாப்தாதா இணைந்திருக்கின்றார்கள் என்றே கூறவேண்டும். சிலவேளைகளில் பாபா பேசுகின்றார்> சிலவேளைகளில் தாதா பேசுகின்றார். இரு ஆத்மாக்களுக்கும் ஒரே வாயே உள்ளது. அவர்கள் விரும்பியவாறு அவர்களில் எவரும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு எத்தடையும் இல்லை. ஆகையால்> முதன்முதலில்> கீதையின் கடவுளான ஞானக்கடலே, தந்தையாவார் என்பதை விளங்கப்படுத்துங்கள். அவர் கூறுகின்றார்: பிரம்மா> விஷ்ணு> சங்கரர் தேவர்கள் ஆவார்கள்> அவர்கள் சூட்சும உலகவாசிகள் ஆவார்கள். இந்த பிரம்மா மனித உலகைச் சேர்ந்தவர். அவர் முழுமையும் சம்பூர்ணமும் அடையும் போது> தேவர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் தபஸ்யா செய்த பின்னர் ஒரு தேவர் ஆகுகின்றார். கடவுள் பிரம்மாவினுடாக இந்த பிரம்மகுமார்> பிரம்மகுமாரிகளுக்குக் கற்பிக்கின்றார். படங்களைப் பயன்படுத்தி நீங்கள் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். விளக்கம் மிகவும் இலகுவானது> இவர் சிவபாபாவும்> இது ஆஸ்தியும் ஆகும். சிவபாபா அசரீரியானவர்> ஆகையால் அவர் அதனைப் பிரம்மாவினுடாகக் கொடுக்கின்றார். சுவர்க்கம் பிரம்மாவினுடாக ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் அவ்வாறு (ஒரு தேவர்) ஆகுவதற்கு நிச்சயமாக> இந்த நேரத்தில் இராஜயோகத்தைக் கற்றிருக்க வேண்டும். இது சிவ தாமமும்> அது விஷ்ணுதாமமும் ஆகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான> அன்புக்குரிய> எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை> தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. அல்ஃபாவின் நினைவுடன் மாயையான இராவணனை வெற்றி கொள்ளுங்கள். அல்ஃபாவின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள்.

2. நினைவு யாத்திரையில் நீங்கள் களைப்படையக் கூடாது. உங்கள் பற்றரியைச் சக்தியூட்டுவதற்குச் சர்வசக்திவான் தந்தையை நினைவுசெய்யுங்கள்.

ஆசீர்வாதம்: உங்களுடைய பதவியின் விழிப்புணர்வினால் மனதை கட்டுப்படுத்துகின்ற ஒரு இராஜயோகியாக இருப்பீர்களாக.

அமிர்த வேளையிலும் மற்றும் நாள் முழுவதும் அவ்வப்போது உங்களுடைய தொழிலை உங்கள் விழிப்புணர்விற்கு கொண்டு வாருங்கள்: நான் ஒரு இராஜ யோகி. ஒரு இராஜயோகி என்றால் ஆளும் சக்தி மற்றும் கட்டுப்படுத்தும் சக்தியையும் உடைய ஒரு அரசன் ஆவார். அத்தகைய ஆத்மாவினால் அவருடைய மனதை ஒரு விநாடியில் கட்டுப்படுத்த முடியும். அவரால் தன்னுடைய எண்ணங்களையோ> வார்த்தைகளையோ> செயல்களையோ வீணாக்க முடியாது.

அவருடைய விருப்பத்திற்கு மாறாக ஏதாவது வீணாகுமானால் அத்தகைய ஆத்மாவை ஒரு அரசன் என்றோ அல்லது ஞானம் நிறைந்தவர் என்றோ அழைக்க முடியாது.

சுலோகம்: யாரால் தம்மை ஆள முடியுமோ அவர்களே சுயத்தின் அதிபதி என்று அழைக்கப்படுவார்கள்.

-----ஓம் சாந்தி-----